

[LO 1222]

MAY 2019

Sub. Code: 1222

THIRD PROFESSIONAL B.S.M.S. DEGREE EXAMINATION

PAPER III – NOI ANUGAVIDHI OZHUKKAM

(Hygiene and community medicine including National Health Policies and Statistics)

Q.P. Code : 601222

Time: Three Hours

Maximum : 100 Marks

I. Elaborate on:

(2 x 15 = 30)

கட்டுரை வரைக:

1. Describe about the Hospital and Biomedical waste and disposal Management.
மருத்துவமனை மற்றும் உயிர் மருத்துவ கழிவுகள் நீக்கும் முறைகள் விளக்குக.
2. Describe about noise pollution and its control.
சத்தத்தால் ஏற்படும் மாசுபாட்டை விவரித்து அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை விவரி.

II. Write Notes on:

(10 x 5 = 50)

சுருக்கி வரைக:

1. Write about Cremation and burial.
சுடுதல், இடுதல் பற்றி எழுதுக.
2. Explain about karkalam and kootir kalam.
கார்காலம், கூதிர்காலம் பற்றி விளக்குக.
3. Write about Ellaneer types and therapeutic values.
இளநீரின் வகைகளையும் அதன் மருத்துவ குணங்களையும் எழுதுக.
4. Write about fish varieties and their characters.
மீன் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள் எழுதுக.
5. Explain about brushing the teeth.
பல் துலக்குதல் பற்றி எழுதுக.
6. Write about Effects of water depending on utensils.
நீரை வெவ்வேறு பாத்திரங்களில் காய்ச்சி அருந்துவதினால் உண்டாகும் நன்மைகள்.
7. Explain about National Tuberculosis programme.
இளைப்பு நோய் தடுப்பு திட்டம் விளக்குக.

8. Write the suitable time for head bath, rules of oil (Thylam) application and Arappuvagai.
தலைமுழுக்கத்தக்க காலங்கள், தைலம் தேய்கும் விதி மற்றும் அரைப்பு வகை.
9. Explain about Aran.
அரண்கள் பற்றி விளக்குக.
10. Write about Plaque.
பிளேக் நோயைப் பற்றி எழுதுக.

III. Short Answers on:

(10 x 2 = 20)

குறுகிய விடையை எழுது:

1. Mention body temperatures of various living being.
உயிர்வாக்கத்திற்கான 'உடற் தீ' குறிப்பிடுக.
2. Write about the characters of Pannai Keerai, Siru Keerai.
பண்ணை கீரை, சிறுகீரை குணங்களை எழுதுக.
3. Six taste of food.
அறுசுவை உணவு.
4. Benefits of vaazhai Neer.
வாழைநீரின் பயன்கள்.
5. Benefits of silk cloth.
பட்டாடையின் பயன்கள்.
6. Write the properties of Marutha Nilam.
மருதநிலத்தின் சிறப்புகள்.
7. Uses of Betel leaf.
வெற்றிலையின் பயன்கள்.
8. Benefits of early morning rise.
காலை எழுதலின் பயன்கள்.
9. Health hazards of Junk food.
'ஜங்' உணவு பொருட்களின் தீமைகள்.
10. Character of Naval mara neer, Karungali neer.
நாவல் மரநீர், கருங்காலி நீர் - குணங்களை எழுதுக.
